

குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்: தொழில் ஆணையாளர்

பகிரங்க அதிகார சபை: தொழில் திணைக்களம்

மேன்முறையீட்டுப் படிவம்

1. மேன்முறையீட்டாளரின் பெயர்: செல்வராஜா ராஜசேகர்

02. முகவரி: 105, 5ஆவது ஒழுங்கை, கொழும்பு 03

03. தொலைபேசி இலக்கம் (ஏதேனும் இருப்பின்) : +94772719635

04. மின்னஞ்சல் முகவரி (ஏதேனும் இருப்பின்): rajesh086@gmail.com

05. தகவல் அலுவலரிடம் கோரிக்கை மேற்கொள்ளப்பட்ட திகதியும்
பதிவிலக்கமும்:

பதிவிலக்கம்: 18.10.12

திகதி: 2018.10.12

06. தகவல் அலுவலரிடமிருந்து தங்களுக்கு ஒரு பதில் கிடைத்ததா? ஆம்/ இல்லை:
ஆம்

(ஆம் எனில், தங்களிடம் ஒரு பிரதி இருப்பின் அதனை இணைக்கவும்; இன்றேல்,
பதிலின் விபரங்களை வழங்கவும்) இணைக்கப்பட்டுள்ளது

07. மேன்முறையீட்டுக்கான அடிப்படை:

- i. தகவலுக்காக கோரிய விண்ணப்பத்தை தகவல் அலுவலர் மறுத்தல்
- ii. பிரிவு 5இன் கீழ் அத்தகைய தகவல் வழங்குவதிலிருந்து
விலக்களிக்கப்பட்டுள்ளது என்னும் அடிப்படையில் தகவல் அலுவலர்
தகவலை அணுகுவதற்கு மறுத்தல்
- iii. சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுக்காமை
- iv. தகவல் அலுவலர் பூர்த்தியற்ற, தவறாக இட்டுச் செல்லும் அல்லது
பொய்யான தகவலை வழங்கியுள்ளார். (ஆம்)
- v. தகவல் அலுவலர் மேன்மிகையான கட்டணத்தை விதித்துள்ளார்
- vi. தகவல் அலுவலர் தகவலை கோரப்பட்ட வடிவத்தில் வழங்குவதற்கு
மறுத்தல்
- vii. கோரிக்கையாளர் தகவலை அணுகுவதைத் தவிர்ப்பதற்காக தகவல்
உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிவடையச் செய்யப்பட்டுள்ளது அல்லது
தவறாக இடப்பட்டுள்ளது என நம்புவதற்கு நியாயமான ஏதுக்களை
தகவலைக் கோருபவர் கொண்டிருத்தல்
- viii. 14 நாட்கள் முடிவடைந்து மேலதிக காலம் வேண்டுவது
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

விபரங்கள்:

இணைக்கப்பட்டுள்ளது.

08. கோரப்பட்ட தகவல் பற்றிய சுருக்கமான விபரம்:

09. குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் மேன்முறையீடு
மேற்கொள்ளப்படாவிடின், தாமதித்திற்கான காரணம் பிரிவு. 31(5):

10. ஏதேனும் வேறு விபரங்கள்:

திகதி: 07.01.2019

ஒப்பம்

இணைப்பு

கேள்வி 1

- நான் தகவல் கேட்டிருந்த 6 தொழிற்சங்கங்களுள் 3 தொழிற்சங்கங்களின் விவரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ஏனைய மூன்று தொழிற்சங்கங்களின் விவரங்கள் தரப்படவில்லை. பெயரில் சில பிழைகள் இருக்குமென்று நினைக்கிறேன். மீண்டும் அந்த தொழிற்சங்கங்களின் சரியான பெயர்களைத் தருகிறேன். தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 1. தோட்டத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு
 2. மலையக தொழிலாளர் முன்னணி (கந்துரட்ட கம்கரு பெரமுண)
 3. இலங்கை செங்கொடி சங்கம்
- இறுதியாக கிடைக்கப்பெற்ற ஆவணங்களின்படி தொழிற்சங்கங்களின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என கேட்டிருந்தேன். தாங்கள் வழங்கியிருக்கும் அங்கத்தவர்கள் எண்ணிக்கை எந்த ஆண்டுக்கானது? ஒருவேளை 2017 க்கு முன்னராக இருப்பின் தொழிற்சங்கங்களின் இறுதி அறிக்கையின் படி (2017/2018) அங்கத்தவர்கள் எண்ணிக்கை எத்தனை?
- ஒவ்வொரு தொழிற்சங்கங்களின் மொத்த உறுப்பினர்களுள் ஆண்கள் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர் என்று கேட்டிருந்தேன். அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விவரம் தரப்பட்டிருக்கவில்லை. மேல் வழங்கியிருக்கும் தொழிற்சங்கங்கள் மூன்றினதும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தகவல்களையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி 2

இரண்டாவது கேள்வியின் படி இம்மூன்று தொழிற்சங்கங்களின் விவரம் தேவை.

1. தோட்டத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு
2. மலையக தொழிலாளர் முன்னணி (கந்துரட்ட கம்கரு பெரமுண)
3. இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம்

கேள்வி 3

மூன்றாவது கேள்வியின் படி இம்மூன்று தொழிற்சங்கங்களின் விவரம் தேவை.

1. தோட்டத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு
2. மலையக தொழிலாளர் முன்னணி (கந்துரட்ட கம்கரு பெரமுண)
3. இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம்

கேள்வி 4

2018 செப்டெம்பர் மாதம் மேற்கண்ட தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம் எவ்வளவு என கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு லங்கா ஜாதிக பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் (01.04.2017 – 31.03.2018) ஓராண்டுக்கு பெற்றுக்கொண்ட சந்தா தொகை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனைய தொழிற்சங்கங்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை. 2018 செப்டெம்பர் மாதத்துக்கான தகவல் தர முடியாத பட்சத்தில் 2018 ஜனவரி மாதத்தில் மட்டும் மேற்கண்ட தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம் எவ்வளவு?

லங்கா ஜாதிக பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம் (01.04.2017 – 31.03.2018) ஓராண்டுக்காக பெற்றுக்கொண்ட சந்தா விவரம் தரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த ஆண்டில் ஏனைய தொழிற்சங்கங்களும் பெற்றுக்கொண்ட சந்தா தொகை எவ்வளவு என்ற விவரத்தை தந்துதவவும்.

கேள்வி 5

5ஆவது கேள்விக்கான தகவல்கள் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளீர்கள். 01.04.2017 – 31.03.2018 ஆண்டுக்கான சந்தா விவரம் (4 கேள்விக்கான பதிலில்) தங்களிடம் இருக்கும் நிலையில் 2017 டிசம்பர் மாதத்துக்கான சந்தா விவரத்தை தந்துதவவும்.

கேள்வி 6, 7

இந்த இரு கேள்விகளுக்கான தகவல்கள் தங்களிடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆக, நான் கேட்டிருக்கும் பதில் தொழிற்சங்கங்களால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆண்டு கணக்கறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதால் கடந்த மூன்று வருடங்கள் கிடைக்கப்பெற்ற ஆண்டு கணக்கறிக்கையை தந்துதவவும்.